



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය අති විශේෂ இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதி விசேஷமானது

அங் 2318/53 - 2023 பைரவர் தெ 10 வழி சிகிருடு - 2023.02.10
2318/53 ஆம் இலக்கம் - 2023 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 10 ஆந் திகுதி வெள்ளிக்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் கீழான அறிவிக்குலம்

மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி

2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதே சட்டத்தின் 51 ஆம் பிரிவின் மூலம் எனக்குரித்தாகப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் ரணில் விக்கிரமிங்க ஆகிய நான் இந்தக் கட்டளையின் மூலம், 2019, ஒன்றோபர் 31 ஆந் திகிதய 2147/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிக்கல்வினைப் பின்வருமாறு திருத்தங்களை செய்தின்றேன்.

- 2020, ஜூன் 17 ஆம் திகதிய 2180/21 ஆம் இலக்க அதிவிசேவ வர்த்தமானி அறிவித்தல் மூலம் இறுதியாகத் திருத்தப்பட்டவாறான நிதி (மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி) ஒழுங்குவிதிகளின் 5 ஆம் பந்திக்காக பின்வரும் பந்தியைப் பிரதியீடு செய்வதை மூலம்:-

“க. குறிப்பிடு செய்யப்பட்ட ஒவ்வொரு மோட்டார் வாகனங்கள் தொடர்பாகவும், மோட்டார் வாகனங்கள் மிதான சொகுசு வரி பின்வருமாறு அமலி ட்ரைக்கு வேண்டும்:

(அ) தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட 2022.08.31 ஆந் தீக்திய 02/2022 ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் அதன் திருத்தங்களின் பிரகாரம், “வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரிக்களை வழங்கும் திட்டத்தின்” கீழ் 2022, திசெம்பர் 31 ஆந் தீக்தியன்று அல்லது அதற்கு முன்னர் இலங்கையிலுள்ள வங்கியொன்றின் ஊடாக ஜ. அ. பெ. 20,000 அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு நாணயங்களை இலங்கைக்கு அனுப்பிய எல்லோயை மூலம் யர்ந்த கெருவிலாளர் ஒகுவாரின்



தனிப்பட்ட பயண்பாட்டுற்காக, இதன்கத்தேயுள்ள II ஆம் அட்டவணையின் I ஆம் நிரவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 2023, யூன் 30 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் நிறுவப்பட்ட நாணைக் கடிதங்களின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு, மற்றும் 2023, செத்தெம்பர் 30 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் மோட்டார் போக்குவரத்துத் திணைக்காத்தில் பதிவு செய்யப்படும் ஏதேனும் வாகனத்தின், கிரய, காப்புறுதி, சரக்கு (CIF) பெறுமதி, அதே அட்டவணையின் II ஆம் நிரவில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் III ஆம் நிரவில் நிரவின் நேரெதிர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தில்,

(ஆ) மேலே (அ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய ஏதேனும் வாகனத்தைத் தவிர, கிரய, காப்புறுதி, சரக்கு (CIF) பெறுமதி அல்லது முன்னாள் தொழிற்சாலை விலை (உற்பத்தியாளர் விலை) 2022, திசெம்பர் 31 ஆம் திகதிய 2312/69 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் I ஆம் அட்டவணையின் II ஆம் நிரவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சொகுசு வரியின் ஆரம்ப எல்லைப் பெறுமதியை மீறுகையில், கூறப்பட்ட அட்டவணையின் III ஆம் நிரவின் நேரெதிர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தில்.

இவ்வொழுங்குவித்திகளின் நோக்கத்திற்காக,

“சொகுசு வரி அற்ற ஆரம்ப எல்லைப் பெறுமதி” என்பது இவ்வொழுங்குவித்திகளுக்கான I ஆம் மற்றும் II ஆம் அட்டவணைகளின் II ஆம் நிரவில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு மோட்டார் வாகனமொன்றின் கிரய, காப்புறுதி, சரக்கு (CIF) பெறுமதி அல்லது உள்நாட்டில் பொருத்தப்பட்ட வாகனமொன்றின் முன்னாள் தொழிற்சாலை விலை (உற்பத்தியாளர் விலை) ஆகியவற்றின் அதிகப்பட்ச சொகுசு வரி அற்ற பெறுமதி எனப் பொருள்படும்.

மற்றும்

2. 2022, திசெம்பர் 31 ஆந் திகதிய 2312/69 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் இறுதியாகத் திருத்தப்பட்டவாறான அதன்கத்தேயுள்ள அட்டவணையில் I ஆம் அட்டவணைக்குப் பின்னர் உடனடித்து வருமாறு பின்வரும் அட்டவணையை II ஆம் அட்டவணையாகச் சேர்த்தல்.

ரணில் விக்கிரமசிங்க,
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்
தேசிய கொள்கைகள் அமைச்சர்.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்
தேசிய கொள்கைகள் அமைச்சர்,
கொழும்பு 01,
2023, பெப்பர்வரி 10.

அட்டவணை II

நிரல் I		நிரல் II	நிரல் III
இ. மு. தலைப்பார்	இ. மு. குறியீடு		
		விபரம்	சொகுசு வரி அற்ற ஆரம்ப எல்லைப் பெறுமதி
87.03		ஸ்ரேசன் வெகன் மற்றும் பந்தயக் கார்கள் அடங்கலாக, பிரதானமாக பயணிகளது போக்கு வரத்துக்காக வடிவமைக்கப்பட்ட (87.02 ஆம் தலைப்பிலக்கத்திலானவை தவிர) மோட்டார் கார்கள் மற்றும் பிற மோட்டார் வாகனங்கள்	விதிதம் (சொகுசு வரி அற்ற ஆரம்ப எல்லைப் பெறுமதியை மீறும் தொகை மீது பொருத்தம்)

I கொட்டை : (I) தேதி - இலங்கை பூஷா நாளிக சமாஜவாடி தனர்தயே அதி விசை முறை பதிய - 2023.02.10
 பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2023.02.10

3A

திரல் I		திரல் II	திரல் III	
இ. மு. தலைப்பு	இ. மு. குறியீடு			
		விபரம்	சொகுசு வரி அற்ற ஆரம்ப எல்லைப் பெறுமதி	
	8703.80	பிற வாகனங்கள், உந்துவிசைக்கான மின்சார மோட்டாரினை மாத்திரம் கொண்டவை	விதிதம் (சொகுசு வரி அற்ற ஆரம்ப எல்லைப் பெறுமதியை மீறும் தொகை மீது பொருந்தும்)	
	8703.80.31	பிற, வெளியக மின்சார மூலத்தினால் ஏற்றப்படும் மின் சேமக்கலங்களால் சக்தியளிக்கப்படும் மின்சார மோட்டார்களால் இயக்கப்படுபவை (உதாரணமாக- தேசிய மின்கட்டமைப்பு), மூன்று வருடங்களுக்கு மேற்படாதவை	ரூபா 12.0 மில்லியன்	60%
	8703.80.32	50 கி. வோ. இற்கு மேற்படாத கொள்ளளவினைக் கொண்ட மோட்டார்கள்	ரூபா 12.0 மில்லியன்	60%
	8703.80.33	50 கி. வோ. இற்கு மேற்பட்ட ஆனால் 100 கி. வோ. இற்கு மேற்படாத கொள்ளளவினைக் கொண்ட மோட்டார்கள்	ரூபா 12.0 மில்லியன்	60%
	8703.80.34	100 கி. வோ. இற்கு மேற்பட்ட ஆனால் 200 கி. வோ. இற்கு, மேற்படாத கொள்ளளவினைக் கொண்ட மோட்டார்கள்	ரூபா 12.0 மில்லியன்	60%
		200 கி. வோ. இற்கு மேற்பட்ட கொள்ளளவினைக் கொண்ட மோட்டார்கள்	ரூபா 12.0 மில்லியன்	60%

அட்டவணையில் பயன்படுத்தப்பட்டுள்ள பின்வரும் தொழில்நுட்பச் சொற்கள் பின்வருமாறு வாசிக்கப்படல் வேண்டும்;
 கி. வோ.- கிலோ வோட் (கள்)

EOG 02 - 0211